



# கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு



## குடும்ப அட்டைதாரர்கள்

### I உணவு தானியங்கள்

கே. என்ன பயன்?

- குடும்ப அட்டையுடைய குடும்பங்களுக்கு, ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்படும்.
- ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.

கே. யார் பயன்பெறலாம்?

குடும்ப அட்டையுடைய ஒவ்வொரு குடும்பமும் இப்பயனைப் பெற தகுதியானதாகும்.

### I நிவாரணத் தொகை

கே. என்ன பயன்?

- நிவாரணத் தொகையாக ₹1000 ஒருமுறை வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

அரிசி அட்டையுடைய ஒவ்வொரு குடும்பமும் இப்பயனைப் பெற தகுதியானதாகும்.



## பொதுமக்கள்

### I சமைத்த உணவு

கே. என்ன பயன்?

- மாநிலமெங்குமுள்ள அம்மா உணவகங்களில், சமைத்த உணவு, மானிய விலைக்குத் தரப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

இதில் எல்லோரும் பயன் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஏழை- எளியோருக்கும் ஆதரவற்றோருக்கும் சிறப்பு கவனம் வழங்கப்படும்.



## 100-நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள்

### I நிவாரணத் தொகை

கே. என்ன பயன்?

- நிவாரணத் தொகையாக இருநாள் ஊதியத்திற்கு இணையான தொகை வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்(100-நாள் வேலைத்திட்டம்) கீழ் தற்பொழுது பணியில் உள்ளவர்கள் அல்லது பணி அட்டை வைத்திருப்பவர்கள்.



## கட்டிடத் தொழிலாளர்கள்

### I நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருட்கள்

கே. என்ன பயன்?

- நிவாரணத் தொகையாக ₹1000 ஒருமுறை வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிலாளர்கள்.



## ஆட்டோ ஓட்டுநர்கள்

### I நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருட்கள்

கே. என்ன பயன்?

- நிவாரணத் தொகையாக ₹1000 ஒருமுறை வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற ஓட்டுநர்கள்.



## நடைபாதை வியாபாரிகள்

### I நிவாரணத் தொகை

கே. என்ன பயன்?

- நிவாரணத் தொகையாக ₹1000 ஒருமுறை வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

அரசிடம் பதிவு செய்துள்ள அனைத்து நடைபாதை வியாபாரிகள்.



## புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

### I சமைத்த உணவு, ரேஷன் பொருட்கள்

கே. என்ன பயன்?

- ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
- அம்மா உணவகத்தின் மூலமாக சமைத்த உணவு வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்கள்.

இத்தொழிலாளர்கள் அந்தந்த அரசு அமைப்புகளின் மூலமாக அடையாளம் காணப்படுவர்.

### I ஒத்திவைக்கப்பட்ட வாடகை

கே. என்ன பயன்?

- குடியிருப்பவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதை இரண்டு மாதங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்.

கே. யார் பயன்பெறலாம்?

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்கள்.



## திருநங்கைகள்

### I நிவாரணத் தொகை

கே. என்ன பயன்?

- நிவாரணத் தொகையாக ₹1000 ஒருமுறை வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

அனைத்து திருநங்கைகளும் இப்பயனைப் பெற தகுதியானவர்கள்.

### I ரேஷன் பொருட்கள் தொகுப்பு

கே. என்ன பயன்?

ஒவ்வொருவருக்கும், 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

குடும்ப அட்டை இல்லாத அனைத்து திருநங்கைகளும் பயனடைவர்.



## முதியோர்கள்

### I உணவு விநியோகம்

கே. என்ன பயன்?

- வயதானவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே நேரடியாக உணவுகள் கொண்டு சேர்க்கப்படும்.

கே. யார் பயன்பெறலாம்?

அங்கன்வாடிகளைச் சார்ந்துள்ள முதியோர்கள்.